FORMULARIO SCS-1

REPUBLICA DEL ECUADOR SUPERINTENDENCIA DE COMPAÑIAS NOMINA DE SOCIOS Y ACCIONISTAS

TOTAL CAPITAL SOCIAL

Al 31 de DICIEMBRE de 1997

Expediente No. 55615

18'000.000

INO. A 0 0 0 0 0 9 3 7.
IDENTIFICACION DE LA COMPAÑIA

RUC

RAZON SOCIAL

0990936013001

COBAJA S.A.

Inscritos en el Libro de Acciones y Accionistas (Art. 190 de la Ley de Compañías), o en el Libro de Participaciones y Socios

(Art. 115 de la Ley de Compañías) y en el Registro Mercantil (Art. 133 de la Ley de Compañías)

	DATOS DEL ACCIONISTA O SOCIO			Código de Inversión de	Acciones o Aportaciones	
).	Apellidos y Nombres Completos 1/	Nacionalidad	Cédula, RUC o Pasaporte	Extranjeros, 2/	No.	VALOR TOTAL
764	BARRAGAN CRIOLLO TELMO	and the contract of the second	THE REPORT OF THE PERSON OF TH		17980	17*980.000
	BARRAGAN JARAMILLO GEORGE	ECUATORIANA	0908829898		5	5.000
•	BARRAGAN JARAMILLO JAIME	FCHATORIANA	0909321812			5.000
٠.	BARRAGAN JARAMILLO MARIO		· · · · · · · · · · · · · · · · · · ·		<u> </u>	5.000
	BARRAGAN JARAMILLO MARÍA				5	5.000
ن _{اس} ا د ا	CONTRACT CONTRACT FFO MAY A	ECCATORIANA		A CONTRACTOR OF THE PROPERTY O		<u> </u>
· •={	and grown as properly and prope	, , , , , , , , , , , , , , , , , , ,	The second secon			<u></u>
. <u>.</u> 	MCRAIN NOTE TO A COMPANIE OF THE TOTAL OF THE	en en er en	e de la superior de maior de 1860 de 1860, de 1860 de la compara de maior de maior de la comparada de 1860 de 1			
u od Ž	e postavijana krije se je je jezie semblere de strom i strom de destrom de	ا ما المحافظ ا المحافظ المحافظ المحاف	de sancial fem e la comparte de l'étre feder à l'actual de la comparte des administrations de la comparte de des			
* ~	روي روي و دري و روي و دري	The control of the co	of the grant frame of Market the Super School and Associated Superior Company of Superior School and Associated School and Associate		· 	
- 10 mg/m	ுத்து கூட்டம் பது நார் நால் நார் நார் நார் இரு இரு இருந்து நார் நார் நார் நார் நார் நார் நார் இது இருந்து இ வரும் வ இது கூட்டம் பது நார் நால் நார் நார் நார் நார் இருந்து இருந்து நார் நார் நார் நார் நார் நார் நார் நார்	The second secon	ر دول در دول در دول در دو			
	nk <u>population to the contraction of the contractio</u>	Experimental of the control of the c	. A farmant of the farm of the farm of the farmance of the far		in	
	and separated support of the support	The contract contract contract and according to the contract contr		- 		<u></u>
	and a programment of the contract of the contr	Property of the second			· · · · · · · · · · · · · · · · · · ·	
	process of the state of the sta	giggs of the control of the second control o	and company of the state of the		. —— <u>——————————————————————————————————</u>	<u></u>
	முத்தை நடைந்துள்ள குறியாக கடையாக அது இதை அவர் பாடைய இது இது இது இது இது நடைய நடிய நடிய நடிய இது இது இது இது இத இது ஆக நடித்துள்ள நடிய நடிய நடிய நடிய நடிய நடிய நடிய நடிய	 Section 1. Section 1	**************************************			}
Carlos Sand	polygong requirements and the second of the	Berger of the construction of the second constru	are the spile and the second of the second o	-	,	
) 	agadago agadago se tenong page page per se page processor de page analysis agade de la completa del completa de la completa del completa de la completa del la completa de la completa del la completa de la completa de la completa del la completa de la completa del la compl	elity (minimum lange) yang kalangan kanan sa sanggan penggan kanan penggan kanan sanggan penggan pengg				
B- 1	. இதுத்து இந்து இ துக்கு நெருந்த நடித்த நடித்த இது நடித்த இருந்த இதுக்கு இருந்த இருந்த இருந்த இருந்த நடித்த நடித்த இருந்த நடித்த இருந்த	is and the control of				<u></u>
]	and the state of t	1	The state of the second st			<u> </u>
	· 大學學學 (1985年) 《 1985年 (1985年 1985年					<u></u>
	_{достивност} однавания под се достивности и при открыти выправания на село на виденти от открыто от от открыто от открыто от открыто от открыто от открыто от открыто от от открыто от открыто от от от открыто от открыто от открыто от о					<u></u>
	து காகுக்கு இது நடிக்கு நடிக்கு நடிக்கு நடிக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு நடிக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்க				·	
	a glassification of the state o		·		·	
	AND THE RESIDENCE OF THE PARTY	·	· <u></u>			
-	துக்கார்ண்டி முத்த அக்கும் நடித்த நடித்த நடித்த நடித்த இருந்த இருந்த நடித்த நடித்த இருந்த நடித்த நடித்த நடித்த இத்த நடித்த அக்கு அதித்த நடித்த ந		·			The state of the s
	ر در این از در در در در در در در این از در	}	······································			REGISTAL DE SOL
	ந்தனாகுக்கா ஆகுக்கா அது ஆக்கத்தன்றை நடக்கத்தின்றன கூடுக்குள் இது நடக்கத்தை உறக்காக இது இது இரு இது இரு இரு இது இது இது இது இது இது இது இது இது இது இது		r . aug <u>stin ma</u> s y âlez și, șif finiae. Al Bri se 7-Alignes a augline, și, și din auglită de la co nfirmații de		13	DEMICHANIE
	and the state of t		······································			
		 				OUNTARON
	ing the state of t	<u></u>			· · ·	
	Marketon Company of the Company of t	 		EMM.		
	,	<u> </u>				<u></u>
 		<u></u>				<u></u>
				-		<u> </u>
fic	o que la información es correcta				TOTAL	18 000.000

Firme del representante legal

DURÁN, 04 DE MARZO DE 1998

Lugar y fecha de presentación

Notas:

- 1 Según el Art. 209 de la Ley de Compañías, si la Sociedad hubiera amortizado acciones, pondrá la denominación de la compañía en la misma columna "Apellidos y Nombres Completos" y los valores correspondientes a las acciones readquiridas en las columnas respectivas; y para el caso de las compañías limitadas rige lo dispuesto en el Art. 144
- 2 Códigos a usarse por inversionistas extranjeros:
 - 1 INVERSION EXTRANJERA DIRECTA
 - 2 INVERSION SUBREGIONAL
 - 3 INVERSION DE EXTRANJEROS CALIFICADA COMO NEUTRA
 - 4 INVERSION DE EXTRANJEROS CALIFICADA COMO NACIONAL